



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணைநாள் - 23.09.2019**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 5963/D/2018**

திரு K. ஞானப்பாண்டியன்

---

மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,  
பள்ளிக் கல்வி இயக்ககம்,  
சென்னை - 600 006.

---

பொது அதிகார அமைப்பு

\*\*\*\*

**ஆணை**

இவ்வழக்கில் இவ்வாணையத்தால் இன்று (23.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு K. ஞானப்பாண்டியன் ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீடு நடைமுறைகள்) விதிகள், 2012 விதி 7-ன் கீழ் மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்பது அவசியமாகிறது. இருப்பினும் மனுதாரர் இவ்வாணையத்தின் அழைப்பாணையைப் பெற்றுக் கொண்டும், இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது வருகையின்மையை இவ்வாணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக பொதுத் தகவல் அலுவலர் திரு ஜோ. ஆஞ்சலோ இருதயசாமி, துணை இயக்குநர் (மின் ஆளுமை) (பொ), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 09.04.2018 தேதியிட்டு பள்ளிக் கல்வி இயக்ககப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ரிட் 11481/2008 மற்றும் பிற தொகுப்பு வழக்கு சார்ந்து 15.03.2016-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்தி 03.04.2018 தேதியிட்டு பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 64-ஆனது, 15.03.2016-க்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளுக்கும் பொருந்தும் என்றால், அது குறித்த விவரம், மேற்படி அரசாணையின் மீது ஆய்வு அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள நிர்வாக ஆணையின் விவரம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அலுவலக ஆவணங்களின் அடிப்படையில் பணிபுரியும் நூலகர், நூலக உதவியாளர், தோட்டக்காரர் (ம) நீர் கொணர்பவர் ஆகிய பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக 05.12.2013, 03.03.2014, 30.04.2014, 08.05.2015, 27.04.2016 (ம) 15.06.2017 தேதியிட்ட கடித நகல்கள்

ஆகியவற்றை மொத்தம் 4 இனங்களில் ஆவண நகல்கள் மற்றும் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. பள்ளிக் கல்வி இயக்ககப் பொதுத் தகவல் அலுவலர் 25.05.2018 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு தகவல் அளித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட தகவல்களில் திருப்தையாத காரணத்தால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் 19.06.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பள்ளிக் கல்வி இயக்கக முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் 24.07.2018 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு தகவல் அளித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட தகவல்களில் திருப்தியடையாத காரணத்தால், தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான 13.08.2018 தேதியிட்ட தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைத்து, தான் கோரிய தகவல்களை முழுமையாக பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இவ்வாணையத்தால் இன்று (23.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரியுள்ள தகவல்களில் சில தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும், சில தகவல்கள் நடப்புக் கோப்பாக இருக்கின்ற காரணத்தால், அவற்றை தங்களால் வழங்க இயலவில்லை என்றும் எடுத்துரைத்தார். மனுதாரர் இன்றைய விசாரணைக்கு நேரடியாக ஆஜராகியோ, கடிதம் வாயிலாகவே தமது தரப்பை எடுத்துரைக்கத் தவறியுள்ளார்.

5. இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், மனுதாரர் கோரியுள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஆறு கடிதங்களில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வரையறைகளுக்குட்பட்டு, எந்தெந்த கடிதங்களின் நகல்களை வழங்க இயலுமோ, அவற்றை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் மனுதாரருக்கு பதிவு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)

மாநிலத் தகவல் ஆணையர்.

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5963/D/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர்,  
பள்ளிக் கல்வி இயக்ககம்,  
சென்னை - 600 006.

மனுதாரர்:-

திரு K. ஞானப்பாண்டியன்,  
14-7A, அழகநேரி சாலை,  
வடக்கன்குளம் - 627 116.  
திருநெல்வேலி மாவட்டம்.

Copy to: File / Stock file

KVPS 25.09.2019